
Shri Sita Ashtakshara Stotram

ஸ்ரீஸீதாஷ்டாக்ஷரஸ்தோத்ரம்

Document Information

Text title : Sita Ashtakshara Stotram

File name : sItAShTAKSharastotram.itx

Category : devii, sItA

Location : doc_devii

Transliterated by : Saritha Sangameswaran

Proofread by : Saritha Sangameswaran, D.K.M Kartha

Latest update : July 24, 2023

Send corrections to : sanskrit@cheerful.com

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

July 24, 2023

sanskritdocuments.org

Shri Sita Ashtakshara Stotram

ஸ்ரீஸீதாஷ்டாக்ஷரஸ்தோத்ரம்



(வளிஷ்ட²ஸம்ஹிதாந்தரீ³தம்)

ஸ்ரீஸீதாராம சரணௌ ஸரணம் ப்ரபத்³யே ।

அங்க³த்³ உவாச -

லங்காயா ஹி ப்ரசண்டோ³க்³ரேய்த்பாடா²த்³ ரக்ஷிதோ⁵ஸி தத் ।

ஸ்ரீஸீதாஷ்டாக்ஷரஸ்தோத்ரம் வக்துமர்ஹஸி மாருதே ॥ 1 ॥

உஸகே விஏ ஜிஸநே ஆபகோ லங்கா கீ பீ⁴ஷண ஆக³ கே பாட² ஸே ப³சாயா ஹை ।
ஹே வாயுபுத்ர, தும ஸ்ரீஸீதா கே அஷ்டாங்கீ³ ஸ்தோத்ர கா பாட² கரோ ।

For that which has saved you from the lesson of the terrible fire of Lanka. O son of wind, you should recite the eight-syllable stotra of Sri Sita.

ஹநுமாந உவாச -

ராமப⁴க்த மஹாபா⁴க³ ஸந்மதே வாலிநந்த³ந ।

ஸ்ரீஸீதாஷ்டாக்ஷரஸ்தோத்ரம் ஸர்வபீ⁴திஹரம் ஸ்ரு³ணு ॥ 2 ॥

ஹே வாலிநந்த³ந மஹாபா⁴க³ ராமப⁴க்த அங்க³த்³ ! ஸபீ⁴ ப⁴யோம் கோ தூ³ர கரநே
வாலே ஸ்ரீஸீதா அஷ்டாக்ஷர ஸ்தோத்ர கா பாட² கரேம் ।

O Balinandana mahabhag rambhakt listen to the Sri Sita Ashtakshara Stotram which removes all fears.

ஸ்ரீமத்³ ராமப்ரியா புண்யா ஸ்ரீமத்³ ராமபராயணை ।

ஸ்ரீமத்³ ராமாத³பி⁴ந்நா ச ஸ்ரீஸீதா ஸரணம் மம ॥ 3 ॥

வஹ ஸ்ரீமத்³ ராம கோ ப்ரிய ஹை ஒளர பவித்ர ஒளர ஸ்ரீமத்³ ராம கே ப்ரதி ஸமர்பித
ஹை । ஸ்ரீஸீதா, ஜோ த⁴ந்ய ராம ஸே அபி⁴ந்ந ஹைம், மோ³ ஸரண ஹைம் ।

She is dear to Srimad Rama and is pious and devoted to Srimad Rama. Sri Sita, who is not different from the blessed Rama, is my refuge.

ஸரணஸ்ரித ரக்ஷிதீ³ பா⁴ஸ்கரார்தே³விபா⁴ஸிதா ।

ஆகார த்ரய ஸிக்ஷிதீ³ ஸ்ரீஸீதா ஸரணம் மம ॥ 4 ॥

ஆபகீ ஸரண மேம் ஆநே வாலா ரக்ஷக ஸூர்ய கே ஸமாந சமகதா ஹை தீநோம்
ரூபோம் கீ ஸிக்ஷிகா ஸ்ரீஸீதா மோ ஸரணஸ்த்²லீ ஹைம் |

The protector who takes refuge in you shines like the sun Sri Sita, the teacher of the three
shapes, is my refuge.

ஸக்திதா³ ஸக்திஹீநாநாம் ப⁴க்திதா³ ப⁴க்திகாமிநாம் |

முக்திதா³ முக்திகாமாநாம் ஸ்ரீஸீதா ஸரணம் மம || 5 ||

ஸக்திஹீந கோ ஸக்தி தா³தா, ப⁴க்தோம் கீ ப⁴க்தி | மோக்ஷ தா³ மோக்ஷ கீ இச்சா²
ரக²நே வாலோம் கே விஏ மாம் ஸீதா ஹீ மோ ஸரணஸ்த்²லீ ஹைம் |

Giver of strength to the powerless, devotion to the devotees. Sri Sita, the giver of liberation,
is my refuge for those who desire liberation.

ப்³ரஹ்மாண்யுமாராமாராத்⁴யா ப்³ரஹ்மேஸாதி³ ஸூரஸ்துதா |

வேத³வேத³யா கு³ணும்போ⁴தி⁴:⁴ ஸ்ரீஸீதா ஸரணம் மம || 6 ||

ப்³ராஹ்மணஸ்வரூபிணீ ஜோ ப்³ரஹ்மா ஈஸ ஆதி³ ஸூரோம் கே த்³வாரா புஜீத ஹைம்
| ஸீதா, வேதோ³ம் கீ வேத³, கு³ணும் கா ஸாக்³ர, மோ ஸரண ஹை |

Brahman swarupini who is adored and worshipped by Brahma, shiv and other devas
surastuta. Sri Sita, the altar of the Vedas, the ocean of virtues, is my refuge.

ஸாந்யா ஹி நிக்³ரஹேண்யாநுக்³ரஹாப்³தி⁴:⁴ ஸூவத்ஸலா: |

ஜநநீ ஸர்வலோகாநாம் ஸ்ரீஸீதா ஸரணம் மம || 7 ||

ஜோ கபீ⁴ கிஸீ கோ த்³ண்ட³ நஹீம் தே³தீ ஒளர வாத்ஸல்ய கா ஹீ ப்³ரமுக² ஸ்வரூப
ஹை ஒளர ஜக³த கீ ஆதி³ ஜநநீ ஹை, வோ மாம் ஸீதா ஹீ மோ ஸரண ஹை |

Who never punishes anyone and who is very form of compassion and who is mother of
jagat, that maa Sita is my refuge.

சித்³சிதா³ப்⁴யாம் விஸிஷ்டா ச ஸச்சிதா³நந்த³ரூபிணீ |

கார்யகாரணரூபா ச ஸ்ரீஸீதா ஸரணம் மம || 8 ||

ஜோ ஜட்³:³ சேதந ஸே விஸிஷ்ட ஹை ததா² ஜோ ஸ்வயம் ஸச்சிதா³நந்த³ ஸ்வரூபா
ஹை, ததா² ஜோ கார்ய காரண ரூபா ஹை, உந மாம் ஸீதா ஹீ மோ ஸரண ஹைம் |

Who is distinctive from root conciousness, who is sacchidanand form and who is cause and
effect firm that maa Sita is my refuge.

விஸோகா தி³வ்யலோகா ச பி³ம்ப்³ தி³வ்யா ச பூ⁴ஷ்ணா |

தி³வ்யாம்ப்³ரா ச தி³வ்யாங்கீ³ ஸ்ரீஸீதா ஸரணம் மம || 9 ||

ஜோ ஸோகாதீத ஹை, ஜோ தி³வ்ய லோக வாஹிநீ ஹை, வ்யாபக ஹை, தி³வ்ய வஸ்த்ர அலங்காரோம் ஸே அலங்க்ரு³த ஹை, உந மாம் ஸீதா ஹீ மோ¹ ஸரண ஹைம் |

Who is beyond sorrow,. Who resides in divine lok ie saket lok, who is omnipresent, who wears divine ornaments such maa Sita is my refuge.

புர்தீ ச ஜக³த: கர்தீ ஹர்தீ ஜநகநந்தி³நீ |

ஜக³த³த⁴ர்தீ ஜக³த³யோநீ: ஸ்ரீஸீதா ஸரணம் மம ||

ஜோ ஜக³த கீ ப⁴ரண, போஷண ததா² ஸம்ஹார கரதீ ஹை, ஜோ ஜக³த கோ தா⁴ரண கரதீ ஹை ததா² ஜக³த கோ உத்பநந கரதீ ஹை, உந மாம் ஸீதா ஹீ மோ¹ ஸரண ஹைம் |

Who cares, nourishes, destroys jagat, who carries jagat, who creates jagat, that maa Sita is my refuge.

ஸர்வகர்மஸமாராத⁴யா ஸர்வகர்மப²லப்ரதா³ |

ஸர்வேஸ்வரீ ச ஸர்வஜ்ஞா ஸ்ரீஸீதா ஸரணம் மம || 10 ||

ஸபீ⁴ ஸத்கர்மோம் கோ கரதே ஸமய ஜிநகீ ஆராத⁴நா ஹோ ஜாதீ ஹை, ஸபீ⁴ கர்மோம் கே ப²ல ப்ரதா³ந கரநே வாலீ ஹை, உந ஸர்வேஸ்வரீ ததா² ஸர்வஜ்ஞா ஸ்ரீஸீதா ஹீ மோ¹ ஸரண ஹைம் |

Who is getting worshipped by all good works, who gives results of all work, to that sarveshwari maa Sita is my refuge.

நித்யமுக்தஸ்துதா ஸ்துத்யா ஸேவிதா விமலாதி³பி:⁴ |

அமோக⁴பூஜந ஸ்தோத்ரா ஸ்ரீஸீதா ஸரணம் மம ||

ஜோ நித்ய முக்த ஜந ஜிநகீ புஜா கரதே ஹைம், ஜோ ஸ்துதி கரநே யோக்³ய ஹை, ஜோ விமலா உத்கர்ஷிணீ ஆதி³ அஷ்ட மஹா ஸக்தியோம் த்³வாரா ஸேவித ஹை, ஜிநகா புஜா அமோக⁴ ப²ல ப்ரதா³ந கரநே வாலா ஹை உந மாம் ஸீதா ஹீ மோ¹ ஸரண ஹைம் |

Who is regularly worshipped by avimukt, who should be sung in stutis, who is being served by vimla, utkarshini and other 8 maha Shakti, whose worship gives permanent result, that maa Sita is my refuge.

கல்பவல்லீ ஹி தீ³நாநாம் ஸர்வதா³ரித்³யநாஸிநீ |

பூ⁴மிஜா ஸாந்திதா³ ஸாந்தா ஸ்ரீஸீதா ஸரணம் மம || 11 ||

ஜோ தீ³நோ கா த³ரித்³ரோ கா விநாஸ கரநே வாலீ ஹை, ஜோ பு⁴மி கே பே³பீ ஸாந்த
ஸ்வரூப ததா² ஸாந்தி ப்ரதா³யிநீ உந மாம் ஸீதா ஹீ மோ¹ ஸரண ஹைம் ।

Who destroys poverty of poor, who is daughter of earth, who is silent form and who gives
peace that maa Sita is my refuge.

ஆபதா³ஹாரிணீ சாத²காரிணீ ஸர்வஸம்பதா³ம் ।

ப⁴வாப்தி⁴தாரிணீ ஸேவ்யா ஸ்ரீஸீதா ஸரணம் மம ॥ 12 ॥

ஜோ ஆபதா³ ததா² விபதா³ கோ ஹரண கரநே வாலீ ஹை, ஜோ ஸர்வ ஸௌபா⁴ஜ்ஞ
ப்ரதா³ந கரநே, ஜோ ப⁴வ ஸாக³ர ஸே தாரநே வாலீ ஹை உந மாம் ஸீதா ஹீ மோ¹
ஸரண ஹைம் ।

Who takes away all troubles and suffering, who gives wealth and who gives moksh from life
and death, that maa Sita is my refuge.

வஸிஷ்ட² உவாச -

பாடா²த்³ ஹநுமதா ப்ரோக்தம் நித்ய முக்தந ஸதா³ (?) ।

ஸ்ரீஸீதாஷ்டாக்ஷரஸ்தோத்ரம் பு⁴க்திமுக்தி ப்ரதா³ந ஸதா³ ॥ 13 ॥

ஜோ நித்ய ஹநுமாந ஜீ த்³வாரா போ³லா க³யா ஸ்ரீஸீதாஷ்டாக்ஷர பாட² கரேக³, உஸே
ப⁴க்தி ஒளர முக்தி தோ³நோ ஸுலப⁴ ப்ராப்த ஹோ ஜாஏங்கே³ ।

Whoever regularly chants this sitashtakshar stotram, gets both bhakti and mukti very easily.

ஓ ஹ்ரீம் ஸ்ரீம் ஸீதாயை நம: ।

The text needs review as there are possible

errors in the scan. The source Vasishtha

Samhita is not available to check.

Encoded by Saritha Sangameswaran

Proofread by Saritha Sangameswaran, D.K.M Kartha

—
Shri Sita Ashtakshara Stotram

pdf was typeset on July 24, 2023

—

Please send corrections to sanskrit@cheerful.com

